

ஆறுகளே! கைகொட்டுங்கள்: மலைகளே! ஒன்றுகூடுங்கள்: திபா. 98:8

முதல் வாசகம்: 1யோவான் 3:7 - 10

என் அன்பார்ந்த பிள்ளைகளே, எவரும் உங்களை நெறிதவறச் செய்யவிடாதீர்கள். கிறிஸ்து நேர்மையாளராய் இருப்பதுபோல் நேர்மையாய்ச் செயல்படுபவர் நேர்மையாளராய் இருக்கின்றார். பாவம் செய்துவருகிறவர் அலகையைச் சார்ந்தவர்; ஏனெனில் தொடக்கத்திலிருந்தே அலகை பாவம் செய்து வருகிறது. ஆகவே அலகையின் செயல்களைத் தொலைக்கவே இறைமகன் தோன்றினார். கடவுளிடமிருந்து பிறந்தவர் எவரும் பாவம் செய்வதில்லை; ஏனெனில் கடவுளின் இயல்பு அவரிடம் இருக்கிறது. கடவுளிடமிருந்து பிறந்த வராயிருப்பதால் அவரால் பாவம் செய்ய இயலாது. நேர்மையாய்ச் செயல்படாதவரும், தம் சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாத வரும் கடவுளிடமிருந்து வந்தவர்களல்ல. இதனால் கடவுளின் பிள்ளைகள் யாரென்றும் அலகையின் பிள்ளைகள் யாரென்றும் புலப்படும்.

பதில்பாடல்: திருப்பாடல் 98:1,7 - 8, 9

மாந்தர் அனைவரும் தம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.

நற்செய்தி: யோவான்1: 35 - 42

மறு நாள் யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் அங்கு நின்று கொண்டிருந்தார். இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, 'இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி' என்றார். அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர். இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு, 'என்ன தேடுகிறீர்கள்?' என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், 'ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?' என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், 'வந்து பாருங்கள்;'' என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள். யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவரும் 'அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர். அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, 'மெசியாவைக் கண்டோம்' என்றார். 'மெசியா' என்றால் அருள்பொழிவு பெற்றவர் என்பது பொருள். பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, 'நீ யோவானின் மகன் சீமோன். இனி 'கேபா' எனப்படுவாய் என்றார். 'கேபா' என்றால் 'பாறை' என்பது பொருள்.

தியானம்: இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவை தொடர்ந்து வந்து கொண்டிருந்த சீடர்களிடம், 'என்ன தேடுகிறீர்கள் || என்று இயேசு கேட்டார். அவர்கள் மறுமொழியாக 'ரபி நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்பதை நாம் உணரக்கூடியதாக இருக்கின்றது. தங்குதலுக்கும், தேடுதலுக்கும் உள்ள தொடர்பை சிந்திக்க இன்றைய நற்செய்தி வாசகமானது அழைப்பு விடுக்கின்றது. இன்றைய உலகத் தேடல் என்பது மனித வாழ்வில் முக்கியமானதொன்றாக காணக்கூடியதாகவுள்ளது. மனிதன் எதையெல்லாமோ தேடி, ஓடிக் கொண்டிருக்கின்றான். பணத்தைத்தேடி ஓடுகின்றான், பதவியைத்தேடி ஓடுகின்றான், செல்வத்தைத் தேடி ஓடுகின்றான் ஆனால் இயேசுவின் சீடர்கள் இயேசுவையே தேடி ஓடுகின்றார்கள். அன்று அந்தியோவின் அனுபவம் என்ன என்று பார்த்தால், மெசியாவைக் கண்டோம் என்பது தான். தான் பெற்றுக் கொண்ட மகிழ்ச்சியை பேதுருவுடன் பகிர்ந்துகொள்கிறார் தானும் பேரானந்தம் அடைகின்றார். மற்றவர்களையும் இயேசுவில் மகிழ்ச்சியுடையவர்களாக மாற்றுகின்றார். எவன் ஒருவன் இறைவனைத் தேடுகின்றானோ அவனே இறைவனைக் கண்டடைவான், அவரோடு அவன் தங்கியிருப்பான். இறைவனும் அவனுக்கு வெளிப்படுவார். ஆமென்